



திரு ஏ.கே. அகர்வால் ஐசிஎப் பொது மேலாளராக பொறுப்பேற்பு

இந்திய இயந்திரவியல் பொறியியல் சேவைப்பிரிவை சேர்ந்த (IRSME) திரு. அதுல் குமார் அகர்வால் அவர்கள் 30.07.2021 அன்று ஐசிஎப் பொதுமேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது வரை ஐசிஎப் பொதுமேலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் திரு ஜான் தாமஸ் அவர்களிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்ட திரு அகர்வால் இதற்கு முன் புதுதில்லியில் உள்ள இந்திய ரயில்வேயின் தொழிற்சாலைகள் நவீன மயமாக்கும் மத்திய நிறுவனத்தின் (COFMOW, Indian Railways) பிரதான தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

ஜமால்பூரில் உள்ள இந்திய ரயில்வே இயந்திரவியல் மற்றும் மின்னியல் பயிற்சிப்பள்ளியில் 1981ம் ஆண்டுக் குழுவைச் சேர்ந்த திரு அகர்வால் பத்தாண்டுகளுக்கும் மேலாக டீசல் ரயில் எஞ்சின்கள் பராமரிப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பணிகளில் பல்வேறு ரயில்வே கோட்டம் மற்றும் தலைமை அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். வடக்கு ரயில்வேயின் தில்லிக் கோட்டத்தில் பெருமை மிகு சதாப்தி மற்றும் ராஜதானி ரயில்களின்

பராமரிப்பினை திறம்பட கையாண்டு வந்தார் என்பதுடன் முதன்முறையாக சதாப்தி ரயிலுக்கு அதிநவீன எல்.எச்.பி ரயில்பெட்டிகள் இணைக்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டதிலும் முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.

மத்திய ரயில்வேயின் பிரதான தலைமை இயந்திரவியல் பொறியாளராகவும், வடமத்திய ரயில்வேயின் தலைமை ரயில்பெட்டிகள் பொறியாளராகவும், தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் கோட்ட மேலாளராகவும், வடக்கு ரயில்வேயின் ஜகாத்ரி ரயில்பெட்டி பராமரிப்புக் கூடத்தின் தலைமை தொழிற்சாலைமேலாளராகவும், மற்றும் பல முக்கிய பொறுப்புகள் வகித்துள்ள திரு. அகர்வால் அவர்கள் நுட்பமான கணினி மற்றும் அதிநவீன இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் இயக்கத் துறைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

श्री ए.के.अग्रवाल ने महाप्रबंधक/सडिका का कार्यभार संभाला

श्री अतुल कुमार अग्रवाल, आईआरएसएमई, ने दिनांक 30.07.2021 को महाप्रबंधक/सवारी डिब्बा कारखाना का कार्यभार संभाल लिया है। आप श्री जॉन थॉमस, महाप्रबंधक, दक्षिण रेलवे, के उत्तराधिकारी हैं, जो महाप्रबंधक/ सडिका के पद के कार्य को अतिरिक्त रूप से संभाल रहे थे।

महाप्रबंधक, सडिका के कार्य-भार को संभालने के पहले श्री अग्रवाल केंद्रीय कारखाना आधुनिकीकरण संगठन, (भारतीय रेल), नई दिल्ली के मुख्य प्रशासनिक अधिकारी के पद पर कार्यरत थे।

आप भारतीय रेल यांत्रिक एवं विद्युत अभियंत्रण संस्थान (इरिमी), जमालपुर के स्पेशल क्लास रेलवे एप्रेंटिस के 1981 बैच से हैं। आप मंडलों एवं मुख्यालयों के विविध पदों पर रहकर डीज़ल लोकोमोटिव के परिचालन का कार्य 10 वर्ष से अधिक समय से कर रहे थे। इसके अलावा, आप उत्तर रेलवे के दिल्ली मंडल में प्रतिष्ठित 'शताब्दी' और 'राजधानी' एक्सप्रेस ट्रेन के अनुरक्षण कार्य से भी जुड़े हुए थे। जर्मनी और स्विज़रलैंड में प्रशिक्षण पाने के उपरांत आधुनिक एचएलबी कोच वाली प्रथम शताब्दी एक्सप्रेस ट्रेन चलाने में आपका महत्वपूर्ण योगदान रहा है।

आप भारतीय रेल के विभिन्न पदों पर यथा - मध्य रेलवे के प्रधान मुख्य यांत्रिक इंजीनियर, उत्तर मध्य रेलवे के मुख्य रोलिंग स्टॉक इंजीनियर, दक्षिण रेलवे के तिरुच्चि मंडल के मंडल रेल प्रबंधक, उत्तर रेलवे के जगाधरी कैरेज एवं वैगन वर्कशॉप के मुख्य कर्मशाला प्रबंधक तथा अन्य रेलवे में भी विभिन्न पदों पर सेवा कर चुके हैं। श्री अग्रवाल को विभिन्न प्रकार के कंट्रोल सिस्टम वाले सोफ्टिकेटेड कंप्यूटर और न्यूमरिकल कंट्रोल्ड मशीनरी एवं प्लांट के रख-रखाव के क्षेत्र में व्यापक अनुभव है।

Shri A.K. Agarwal assumes charge as GM, ICF

Shri Atul Kumar Agarwal, IRSME, assumed charge as General Manager, ICF, on 30.07.2021. He succeeds Shri John Thomas, General Manager, Southern Railway, who was looking after the post of GM, ICF, additionally.

Prior to taking over charge as General Manager, ICF, Shri Agarwal was the Principal Chief Administrative Officer of Central Organisation for Modernisation of Workshops (Indian Railways) at New Delhi.

Belonging to the 1981 batch of Special Class Railway Apprentices from Indian Railways Institute of Mechanical and Electrical Engineering (IRIMEE), Jamalpur, Shri Agarwal was involved with the job of operation of diesel locomotives for more than 10 years in various capacities at divisional and headquarters level besides maintaining prestigious Shatabdi and Rajdhani Express trains in the Delhi Division of Northern Railway. He was also associated with running of the first Shatabdi Express train with modern LHB coaches, after getting trained in Germany and Switzerland.

He has served Indian Railways in various capacities such as Principal Chief Mechanical Engineer of Central Railway, Chief Rolling Stock Engineer of North Central Railway, Divisional Railway Manager, Trichy Division of Southern Railway, Chief Workshop Manager of Jagadhri Carriage and Wagon Workshop of Northern Railway, and other railways. Shri Agarwal has vast experience in maintenance of sophisticated computer and numerical controlled machinery and plant having various types of control systems.
